



--

QR Code

පුද්ගලයන් ලියපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව

"ඇ" ආකෘතිය

1968 අංක 32 දුරක්ෂා පුද්ගලයන් ලියපදිංචි කිරීමේ පනතේ 9,16 සහ 17 වන වගක්ති යටතේ

නැඳුනුම්පත්‍රයක් සඳහා ඉල්ලම් පත්‍රය

යුත්කණාප පත්‍රව රෙශයුම් තීගෙනක්කාම

පාද්‍යවම "ඇ"

1968 ආස්ථි ඇංත්‍රියින් 32 ආස්ථි මිලක්ක

යුත්කණාප පත්‍රව රෙශයුම් පත්‍රව රෙශයුම් තීගෙනක්කාම

Department for Registration of Persons

Form "B"

Application for an Identity card under sections 9,16 and 17 of the Registration of Persons Act, No 32 of 1968

දිස්ත්‍රික්කය මාවත්තම් District	ප්‍රා.ලේ. කොට්ඨාසය පි. ඩේ. පිරිව D.S. Division	ග්‍රා.නි අංකය නා කොට්ඨාසය කි. සේ. මිලක්කමුම් පිරිව G.N. Number and Division

කාර්යාලය ප්‍රයෝගීතය සඳහා / අවශ්‍යවලක් පාවත්තෙකු / FOR OFFICE USE

IDENTITY CARD NO.

--	--	--	--	--	--	--	--

REGISTRATION OFFICER'S  
CODE & INITIALS

--	--	--

මෙම ඉල්ලම්පත උපදෙස් පත්‍රිකාවෙහි ඇති උපදෙස් අනුව සම්පූර්ණ කළ සූත්‍ර ය  
විශ්වාසපාද්‍යවල අන්තර්වුත්තා නෙකුත්වා ආත්ක්‍යාර්ග් අන්තර්වුත්තා කුණුකිණාන්ක නිර්ප්පයුතුවල වෙත්තුම්  
Application form should be completed according to the instructions contained in the instructions manual.

පළමුවන කොටස - ඉල්ලම්කරු විසින් සම්පූර්ණ කළ යුතු ය / පාකම් ඉන්නු - විශ්වාසපාදතාරිනාල යුරුණ්පාදුත්තපාත වෙත්තුම්/  
Part One - To be filled by the Applicant

සම්පූර්ණ නම (සිංහලෙන් හෝ දෙමෙලෙන්) / මුශ්‍ය්‍යපෙයර (සිංහල මුශ්‍ය්‍ය මුශ්‍ය්‍ය මුශ්‍ය්‍ය) / Name in Full (in Sinhala or Tamil)

1	පෙළපත් නාමය/ ගුණ්ධ්‍යාපනය/ Family Name																		
	නම/පෙයර/Name																		
	වාසගම/තන්ත්‍යාපනය පෙයර/Surname																		

සම්පූර්ණ නම (ඉංග්‍රීසි කැටිවල් අකුරින්) / මුශ්‍ය්‍යපෙයර (ඇංග්‍රීසි පෙරිය මුශ්‍ය්‍ය මුශ්‍ය්‍ය) / Name in Full (English Block Letters)

2	පෙළපත් නාමය/ ගුණ්ධ්‍යාපනය/ Family Name																		
	නම/පෙයර/Name																		
	වාසගම/තන්ත්‍යාපනය පෙයර/Surname																		

නැඳුනුම්පත්‍රය සඳහා යිය යුතු නම (නම 1 කොට්ඨාස නමට වඩා වෙනස් වන්නේ නම) / අභ්‍යන්තර ආත්යාල තොන්ත වෙත්තුය පෙයර  
(ම් සාක්ෂිවාස පෙයරිවාස වෙනුපාදුත්තා වෙත්තුය සාක්ෂිවාස පෙයරිවාස වෙත්තුය) / Name to be appeared in the Identity Card (If the name is different to the name in cage 1)

3	පෙළපත් නාමය/ ගුණ්ධ්‍යාපනය/ Family Name																		
	නම/පෙයර/Name																		
	වාසගම/තන්ත්‍යාපනය පෙයර/Surname																		

4. සේතු/පුරුෂ නාමය/පාල/Sex : සේතු/පෙන්/Female  පුරුෂ/ඇඟී/Male

5. සිව්වූ තත්ත්වය : විවාහක/  
ගුද්‍යීයල අන්තර්තු  
Civil Status  තිරුමණමානවා/ Married  අව්වාහක/  
තිරුමණමාකාත්වර්  වැන්දුව/  
Single  විත්තාව/  
Widowed  දික්කසාද /  
විවාහරුත්තු/  
Divorced

6. වෘත්තිය/රෝගීව/නතතර/  
ඉයුර තොழිල/ තොழිල/ ප්‍රත්‍යුම් පෙයර/  
Profession/Occupation/Designation :

7. උපත පිළිබඳ විස්තර /පිළුව විපර්‍යාක්ෂණීය ආකෘති /Details of Birth :

7.1 උපත දිනය/පිළුන්ත තිකත්/Date of Birth	7.2 උපත සංඛ්‍යාත්මකයේ අංකය/පිළුව සාක්ෂිත මූල්‍ය මිලකකම්/Birth Certificate No
<input type="checkbox"/> Y <input type="checkbox"/> Y <input type="checkbox"/> Y <input type="checkbox"/> Y <input type="checkbox"/> M <input type="checkbox"/> M <input type="checkbox"/> D <input type="checkbox"/> D	

7.3 උපත සේවානය/පිළුන්ත මූල්‍ය මිලකම්/Place of Birth	
---	--

7.4 කොට්ඨාසය/පිරිව/Division	
-----------------------------	--

7.5 දිස්ත්‍රික්කය/මාවත්තම/District	
------------------------------------	--

අයදුම්කරු ශ්‍රී ලංකාවෙන් පිටත උපත් තැනැත්තක නම 1948 අංක 18 දුරක්ෂා පතනේ 5(2) වන වගන්තිය යටතේ නිකුත් කරන ලද පුරුෂයේ සහතිකයේ නොරුතුරු / ඩිජ්‍යුලික් පිළුව සාක්ෂිත මූල්‍ය මිලකකම් / Birth Certificate issued under Section 5(2) of the Citizenship Act, No.18 of 1948

7.6 උපත රට/පිළුන්ත නාංචු/Country of Birth	
---	--

7.7 නගරය/න්කරම/City	
---------------------	--

7.8 සහතිකයේ අංකය/සාක්ෂිතයින් මිලකකම්/Certificate No.	
--	--

8. ප්‍රධාන පිළිබඳ විස්තර / ප්‍රතිඵිලිපිට විපර්‍යාක්ෂණීය ආකෘති / Details of Residence

සේවානය /න්කරම / Permanent Address

8.1 නිවෙසේ නම හෝ අංකය/විංඩින් පෙයර අභ්‍යන්තු මිලකකම්/Name or number of the House	
---	--

සහායිතාවයේ/නිවාසයේ/නිවාස යෝජන කුමාරයේ/  
න්වාසන් නො එක්ස්‌ඩ්‍රිව් සේවානයේ නම  
කුට්ටා/සියාතන්ත්තින්, අඩුක්‍රු විංඩින්,  
විංඩියාපුතු තිට්තන්තින්, කුදාමගැසින්,  
තොට්ටාත්තින් අව්‍යාවත්‍ය වෙශ්‍රෙතොතුම්  
කුට්ටාත්තින් පෙයර  
Name of Condominium, flat, scheme, quarters,  
estate or any other buildings

පාර/විදිය/පැවුම්/පෙදෙස/දැඩ්ඩානය/  
වීති/තොරු/ඉමුණකා/මූල්‍ය/තොට්ටම්/  
Road/Street/Lane/Place/Garden

ගම/නගරය/කිරාමයම/න්කරම/Village/City

තැපැල් කේතය/අනුස්ථ්‍යාවී/Postal Code

තැපැල් ලිපිනය /අනුස්ථ්‍යාවී/Postal Address

8.2 නිවෙසේ නම හෝ අංකය/විංඩින් පෙයර අභ්‍යන්තු මිලකකම්/Name or number of the House	
---	--

සහායිතාවයේ/නිවාසයේ/නිවාස යෝජන කුමාරයේ/  
න්වාසන් නො එක්ස්‌ඩ්‍රිව් සේවානයේ නම  
කුට්ටා/සියාතන්ත්තින්, අඩුක්‍රු විංඩින්,  
විංඩියාපුතු තිට්තන්තින්, කුදාමගැසින්,  
තොට්ටාත්තින් අව්‍යාවත්‍ය වෙශ්‍රෙතොතුම්  
කුට්ටාත්තින් පෙයර  
Name of Condominium, flat, scheme, quarters,  
estate or any other buildings

පාර/විදිය/පැවුම්/පෙදෙස/දැඩ්ඩානය/  
වීති/තොරු/ඉමුණකා/මූල්‍ය/තොට්ටම්/  
Road/Street/Lane/Place/Garden

ගම/නගරය/කිරාමයම/න්කරම/Village/City

තැපැල් කේතය/අනුස්ථ්‍යාවී/Postal Code

## 9. පුරවැසි සහතිකය / ද්‍රව්‍යෙන් පුරවැසි සහතිකය පිළිබඳ විසේන් (අදාළ නොවන කොටස කපා හරින්න)

පිරිසාවයීමේ සාන්ත්‍රිතම්/ඩුට්‍යු පිරිසාවයීමේ සාන්ත්‍රිතම් තොටර්පාන ඩිපර්නක්ස් (පොරුත්තම්පූරුණතෙ ක්‍රිඩිංඡුක.)

Details of Citizenship Certificate/Dual Citizenship Certificate (strike off which ever is inapplicable)

9.1	සහතිකයේ අංකය / සාන්ත්‍රිතම් ලිලක්කම්/Certificate Number	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>	<input type="text"/>
9.2	සහතිකය නිකුත් කළ දිනය / සාන්ත්‍රිතම් විනියෝගිකක්පාට් තිකති/ Date of issue of Certificate	<input checked="" type="checkbox"/> Y	<input type="checkbox"/> M	<input type="checkbox"/> M	<input type="checkbox"/> D	<input type="checkbox"/> D	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>			

හඳුනුම්පහෙති දෙවන පිටපතක් ඉල්ලුම් කරන්නේ නම් කරනුකාර 10 වන කොටස සම්පූර්ණ කරන්න  
අභ්‍යාගා අට්‌ටෙයින් තිශ්‍යාපිරිත්‍යාක ඩිජිටල් විනියෝගිකක්පාට් තිකති/ Date of issue of Certificate

If the duplicate of the Identity Card is applied for, please complete cage No.10

10.(අදාළ කොටස ඉල්ලියෙන් ✓ ලබන යොදුන්න) / පිටපතක් නොවන නොවන කොටස සෑවුම් /

Purpose of application (Mark ✓ in the relevant cage)

10.1 හැඳුනුම්පත හැතිවූයේ නම් ඒ සඳහා  
අභ්‍යාගා අට්‌ටෙ කාණාමල් පොයිගුරුපින්  
if the Identity Card is lost

10.3 වලංගු කාලය අලුත් කිරීම සඳහා  
චෙල්වුපූද්‍යාකුම් කාලප්‍රාග්‍රීය ප්‍රත්‍යුම්පාත්‍ර ආවශ්‍යක තිකති/ Date of issue of the Identity Card

10.2 හැඳුනුම්පත සංගේධිනය කිරීම සඳහා  
අභ්‍යාගා අට්‌ටෙයිල් තිරුත්තංකණ ජේවත්තරු තිකති/ Date of issue of the Identity Card

10.4 හැඳුනුම්පත හානි වීම/පැලදු වීම/ඇපැනයැලි වීම සඳහා  
අභ්‍යාගා අට්‌ටෙ සෙත්ප්‍රාග්‍රීය ප්‍රත්‍යුම්පාත්‍ර/ඉරුවුම්පාත්‍ර/වාරික්කමුද්‍යාත්මකපින්  
if the Identity card is damaged/ defaced /illegal

10.5. හැතිවූ නො ඇවශය් වරට බ්‍රා ගත් හැඳුනුම්පතේ අංකය

කාණාමල් පොන / මූල්‍යාක්පත පෙර්‍රුම් කාණ්ඩ අභ්‍යාගා අට්‌ටෙ මිලක්කම්  
Lost or last obtained Identity Card Number10.6. හැඳුනුම්පත නිකුත් කළ දිනය /අභ්‍යාගා අට්‌ටෙ විනියෝගිකිත්ත තිකති /  
Date of the issue of the Identity Card Y  Y  Y  Y  M  M  D  D10.7. හැතිවූ හැඳුනුම්පතක් සඳහා පොලිස් වාල්‍යාව නොවන වෙනත් ලියකියවිල් පිළිබඳ විසේන්  
කාණාමල් පොන අභ්‍යාගා අට්‌ටෙ තොටර්පාන පොලිස් අඩුක්කායිපින් අල්ලතු වෙළු ආවශ්‍යත්තින් ඩිපර්නක්ස්  
Details of the police report or other document pertaining to the lost Identity Card

පොලිස් ස්ථානයේ නම / පොලිස් නිලධාරියාත්තින් පෙයාර් / Name of the Police Station	<input type="text"/>												
--	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------	----------------------

පොලිස් සහතිකය නිකුත් කළ දිනය /පොලිස් අඩුක්කායිපාත්‍ර තිකති/ Date of the issue of the Police report	<input checked="" type="checkbox"/> Y <input checked="" type="checkbox"/> Y <input checked="" type="checkbox"/> Y <input checked="" type="checkbox"/> Y <input type="checkbox"/> M <input type="checkbox"/> M <input type="checkbox"/> D <input type="checkbox"/> D
---	---

## 11. විමසීම් සඳහා අවශය තොටතුරු/ බිජාරැණිකානුකාක තොටප්පූදුම් ඩිපර්නක්ස් /Details required for inquiries :

11.1 දුරකථන අංකය  
තොටෙලපොෂී මිලක්කම්  
Telephone Noනිවස/වත්තිවිතම්/Residence  
     

ජ්‍යෙල/කෙයටක්කත් තොටෙලපොෂී /Mobile

     11.2 විශ්‍යාත් තැපෑල  
මිනින්දොස්  
E-mail

පර්ලෝකනය කිරීම්  
ඡ්‍යාරේසය  
මෙහි අවබුද්‍ය  
මිශ්‍ර  
මිමුවුගුබැංත්තවුකා  
ඛන ප්‍රකාපත්තාත්තා  
ඉටුවුම්.  
Affix the Photograph  
for scanning  
here

ජ්‍යෙරෘසය  
මෙහි අවබුද්‍ය  
ප්‍රකාපත්තාත්තා  
මිශ්‍ර  
Affix  
the Photograph  
Here

සහතික කිරීම් තිශ්‍රායාගේ අන්තර් සහ  
නිල මූල්‍යාක්පාත්තාම් අවශ්‍යතායාත්ම  
කෙයාප්‍රාග්‍රීය පත්‍රී මූත්ත්‍රායාත්ම  
Signature and official frank of the  
certifying officer

## ඉල්ලුම්කරුගේ ප්‍රකාශය

- මම ග්‍රි ලොකාවි පුරවැසියකු බව ප්‍රකාශ කරමි.
- මම මෙම ඉල්ලුම්පත සම්පූර්ණ කිරීමට පෙර මේ සමග ඇති උපදෙස් ප්‍රතිකාව කියවා තේරුම්ගේ බව ප්‍රකාශ කරමි.
- මම මෙගේ ජ්‍යාරේසය දැක්වා මෙහින් අවබුද්‍ය කරමි.
- මම මේ සමග අංක .....,දුරන හැඳුනුම්පත/හැතිවූ අංක .....,දුරන හැඳුනුම්පත වෙනුවෙන් බ්‍රා ගත් පොලිස් වාල්‍යාව සහතික කිරීම් තිශ්‍රායාගේ වාල්‍යාව නොවන කොටස කපා හරින්න)
- මෙහි පෙර මා විසින් වෙනත් ඉල්ලුම්පතක් ඉල්ලුම් කරන ලද / තොටෙන ලද බව මේ ප්‍රකාශ කරමි. (අදාළ නොවන කොටස කපා හරින්න)
- මෙහි ඉහන දැක්වෙන විසින් මා නොදින් දැන්නා පරිදි භා විශ්වාස කරන අන්දමට සහන භා නිවාරු බව මේ මෙයින් ප්‍රකාශ කරමි.
- මේ ඉල්ලුම්පතාය සමග ඉල්ලුම් කරනු ලබන සියලුම ලියකියවිල් මා නොදින් දැන්නා පරිදි භා විශ්වාස කරන අන්දමට සහන භා නිවාරු බවත්, සහන තොටතුරු වසන් කිරීම් සඳහා එකිනෙක දැක්වා වියකියවිල් වසන් ලෙස වෙනස කිරීම් වලට මෙහි එකිනෙක දැක්වා වියකියවිල් ඉල්ලුම් කිරීමට නිම්ම ඇති වෙනත් (අදාළ නොවන කොටස කපා හරින්න) මම මෙයින් සහතික කර ප්‍රකාශ කර සිටීම්. තවද ද අසන් දුරන්, තොටතුරු නොදින් දැක්වා වියකියවිල් ඉල්ලුම් කිරීම දැඩුවම් ලැබිය හැකි වරදක් බව මෙහි දැනිම්..

## விண்ணப்பதாரரின் வெளிப்படுத்துகை

1. நான் இலங்கைப் பிரசையாகவுள்ளேன் என வெளிப்படுத்துகின்றேன்.
2. நான் இவ்விண்ணப்படவுத்தை நிரப்பு முன்னர் இதனோடு இணைக்கப்படுவது அறிவுறுத்தல்கள் கைநுரை வாசித்து விளங்கிக் கொண்டேன் என வெளிப்படுத்துகின்றேன்.
3. நான் எனது நிழந்படங்களின் இரண்டு பிரதிகளை உள்ளடக்குகின்றேன்.
4. நான் ..... ஆம் இலக்கத்தினைக் கொண்ட அடையாள அட்டையை /..... ஆம் இலக்கத்தினைக் கொண்ட தொலைந்த அடையாள அட்டை இலக்கத்திற்குப் பதிலாக பெற்றுக் கொண்ட பொலிஸ் அறிக்கையை சான்றுப்படுத்தும் அலுவலரிற்கு இத்தால் சமர்ப்பிக்கின்றேன்.
5. நான் இவ்விண்ணப்பத்திற்கு முன்னர் வேறு ஏதேனும் விண்ணப்பத்தை செய்திருக்கிறேன்/ செய்யவில்லை என வெளிப்படுத்துகின்றேன். (பொருத்தமற்றதை கீறிவிடுக.)
6. மேலே கொடுக்கப்பட்ட விபரங்கள் எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரை உண்மையானவையும் செம்மையானவையும் என நான் இத்தால் வெளிப்படுத்துகின்றேன்.
7. இவ்விண்ணப்படவுத்துடன் சேர்த்து கொடுத்துதவப்பட்ட எல்லா ஆவணங்களும் எனது எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரை உண்மையானவையும் என்றும் அத்துடன் உண்மையான விபரங்களை மறைக்கும் பொருட்டு அவை போலியாகப் புணையப்படவில்லை அல்லது மாற்றங்களுக்கு உற்படவில்லை என்றும் நான் இத்தால் சான்றுப்படுத்துகின்றேன். அத்துடன் 1968ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆடகளைப் பதிவு செய்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழான பதிவின் மீது அடையாள அட்டைக்கு / இணைப்பிரதி அட்டை ஒன்றுக்காக விண்ணப்பிக்கத் தகைமை உடையவானாவேன். பிழையான விபரங்கள், தகவல்கள் அல்லது ஆவணங்களைக் கொடுத்துதவுதல் தண்டிக்கப்பட்டால்தான் தவறான்றாகும் என்ற நிகழ்வை நான் அறிவேன்.

### Declaration of the Applicant

1. I declare that I am a citizen of Sri Lanka ;
2. I declare that I have read and understood the instructions manual attached here to before completing this application form ;
3. I enclose two copies of my photographs ;
4. I hereby hand over the Identity Card bearing number...../Police report obtained in lieu of the lost Identity Card bearing number ..... [Strike off whichever is inapplicable] to the certifying officer.;
5. I declare that I have/have not made any other application previous to this application ; (strike off whichever is inapplicable)
6. I hereby declare that the particulars given above are true and accurate to the best of my knowledge and belief ;
7. I do hereby certify that all the documents furnished along with this application form are true and accurate to the best of my knowledge and belief and they have not being subjected to forgery or alterations in order to conceal true details and also I am eligible to apply for an identity card/ duplicate card upon registration under the provision of Registration of Persons Act. I am aware of the fact that furnishing of incorrect details, information or documents is a punishable offence.

தினம் 

Y	Y	Y	Y	M	M	D	D
---	---	---	---	---	---	---	---

  
திகதி Date

இல்லைக்கர்வனே அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம் அல்லது இடது கைப் பெருவிரல் அடையாளம்  
Signature or left thumb impression of the applicant.

கௌவை ஓரில ஜோகைவில் பரை அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம்  
அல்லது இடது கைப் பெருவிரல் அடையாளம் இடுக  
Please place your signature inside the cage without touching the border

நேரத்திற்கும் சுருக்கி கீழே கொடுத்து வேண்டும் / Part Two - Should be completed by the Certifying Officer

### சுருக்கி கீழே கொடுத்து வேண்டும் / Attestation of the Certifying Officer:

மேல் இல்லைக்கர்வனே அலுவலர் அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம் அல்லது இடது கைப் பெருவிரல் அல்லது அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம் அல்லது இடது கைப் பெருவிரல் அடையாளம் இடுக  
இல்லைக்கர்வனே அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம் அல்லது இடது கைப் பெருவிரல் அடையாளம் இடுக  
இவ்விண்ணப்பத்தில் ஓட்டப்பட்ட நிழந்படமும் இவ்விண்ணப்படவுத்தின் 8 ஆம் இலக்கத்தில் கொடுத்துதவப்பட்ட விபரங்களும் ..... ஆம் இலக்கத்தினைக் கொண்ட விண்ணப்படவுத்தின் 8 ஆம் இலக்கத்தில் கூறிப்பிடப்பட்ட முகவரியில் வசிக்கின்ற ..... என்பவரின் நிழந்படமும், விபரங்களும் என்றும், ஓட்டப்பட்ட நிழந்படம் பொய் வேடமோ அல்லது மறைத்தலோ இன்றி விண்ணப்பதாரரின் இயற்கையான தோற்றுத்தை குறித்துக் காட்டுகின்றது என்றும் இத்தால் சான்றுப்படுத்துகின்றேன். எனது கையொப்பமும் பதவி முத்திரையும் அதனை உறுதிப்படுத்துவதற்கு அதே நிழந்படத்தில் இடப்பட்டுள்ளதுடன் விண்ணப்பதாரரின் கையொப்பம் / இடது கைப் பெருவிரல் அடையாளம் விண்ணப்பதாரரினால் என முன் இடப்பட்டது. I hereby certify that the photograph affixed to this application and details furnished in this application form are of ..... residing at the address mentioned in cage 8 of the application form bearing number ..... and that the photograph affixed is duplicating the natural status of the applicant without disguise or concealment. I certify that I have placed my signature and official frank across the photograph and that the applicant placed his signature/ left thumb impression before me.

சுருக்கி கீழே கொடுத்து வேண்டும் நம்

சான்றுப்படுத்தும் உத்தியோகத்தரின் பெயர்

Name of the Certifying Officer

தினம்  
திகதி  
Date

Y	Y	Y	Y	M	M	D	D
---	---	---	---	---	---	---	---

சுருக்கி கீழே கொடுத்து வேண்டும் உத்தியோகத்தரின் கையொப்பம் மற்றும் பதவி முத்திரை  
Signature and official frank of the certifying Officer

அனு அதை கர்ம மேலாப்பமிடப்பட்டது Countersigned  
பூர்த்தீகரித்து கொடுத்து அதை ஹே வு மிக மகாராஜை கூடாது கையொப்பம் பதவி முத்திரையும்  
Signature and official frank of the Divisional Secretary

ஒக்னு கேவிம் பிள்ளை விசீனர் / கட்டணம் செலுத்தல் தொடர்பான விபரம் /Details of the Payments made

சுதாபீலையே/குவிநான்சீஸ் அங்கை / பற்றியுச்சீட்டின் அல்லது  
சான்றிதழின் இலக்கம் /Number of the receipt or the certificate

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

அட்டீர்/சுதாபீலை/குவிநான்சீஸ் மேதி அலுவனே / முத்திரை/ சான்றிதழை/ பற்றியுச் சீட்டை இங்கே ஓட்டவும் /Affix stamps/Certificate/Receipt here

--

கார்க்காலை பூர்வேஷன்கள் கட்டுபாடு / அலுவலகப் பாவணைக்கு / FOR OFFICE USE ONLY

சிஹ்நம் / குறிப்பு / Notes

--





i. Write the full name as appearing in the Birth Certificate/ Probable age Certificate/Citizenship Certificate/Dual Citizenship Certificate/Certificate confirming priesthood/adoption certificate. The application shall be filled according to the following format. If there is no family name or surname leave the cage blank.

"Citizenship Certificate" includes a certificate of registration issued under the Indian and Pakistani Residence (Citizenship) Act, No.3 of 1949 or the Indo-Ceylon Agreement (Implementation) Act, No.14 of 1967 and a Certificate of Citizenship issued under the Citizenship Act, No. 18 of 1948 or the Grant of Citizenship to stateless persons (Special Provisions) Act, No.39 of 1988 or the Grant of Citizenship to Persons of Indian Origin Act, No. 35 of 2003 or the Grant of Citizenship to persons of Chinese Origin (Special Provisions) Act, No. 38 of 2008.

1	පෙළපත් නාමය/Family Name	ඡා ඩී ත ස එ	උ	ජ් ගෝ එ රේ												
නම / Name		ඩී මී ත ඔ	සෑ පාල එ													
වාසනා / Surname		සේ නා බ ත න														

- ii. The Name written in Sinhala or Tamil Characters in Cage 1 should be written in English block letters in cage 2.
- iii. If a different name other than the name mentioned in cage 1 above is required to be included in the Identity Card, such name should be included in cage 3 for consideration. If the name is different to the name appearing in Birth Certificate, written documents should be produced, to prove such name.
- iv. For the purpose of cage 6, a certificate/ documentary proof should be attached confirming occupation/ profession/ designation. (A Certificate obtained should not be older than 6 months)
- v. Complete cages 7.1 to 7.5 in accordance with the details of the Birth Certificate. Cage 7.6 to 7.9 should be completed by persons born outside of Sri Lanka. In the case of a child born outside of Sri Lanka where at least one of whose parent is a Sri Lankan, number of the certificate of registration issued under section 5 (2) of the Citizenship Act, No. 18 of 1948 should be included.
- vi. In cage 8.1 permanent address should be written. Cage 8.2 should be filled only if the applicant is residing in a different address other than the address indicated in cage 8.1.
- vii. Cage 9 should be filled only by the persons who have dual citizenship or have received citizenship by registration. The details of the relevant certificate should be included.
- viii. Cage 10 should be filled only if a duplicate of the Identity Card is applied for. A copy of the police entry in respect of the lost Identity Card should be attached.
- ix. Cage 11 should include the contact details to receive information regarding the status of the application.

10. Photocopy of the relevant documents authenticated by certifying officers required to be annexed with the application.

(Contact Grama Niladhari for further instructions)

- i. Photocopy of the birth certificate and probable age certificate authenticated by the certifying officer.
- ii. An Affidavit including documents search, issued under Section 56 of the Birth and Death Registration Act, No. 17 of 1951, and any other documents to prove the name and date of birth.
- iii. A photocopy of the Marriage Certificate authenticated by the certifying officer. (If the name of the husband is required to be included in the Identity Card by a married woman).
- iv. Photocopy of the Citizenship Certificate/ Dual Citizenship Certificate authenticated by the certifying officer.
- v. Photocopy of the Novice/ higher ordination certificate of priesthood authenticated by certifying officer. (when applying for Identity Cards in priesthood name)
- vi. Photocopy of the certificate of disrobe authenticated by certifying officer. (when applying for Identity Cards in lay name after disrobing)
- vii. Photocopy of the certificate issued by the relevant Ministries/ departments or document of confirmation or priesthood of any religion authenticated by certifying officer.
- viii. Report of the Divisional Secretary including the reasons cited by the applicants for his or her inability to apply during the due period.

..... මෙතැනින් වෙත කරන්න / නිස්කී මගින් රුපුදුතාවය / Detach here .....

තුන් වහ කොටස - භාෂා හැඳුනා ඉල්ලම් පත්‍රයක් සඳහා ඉල්ලුම් පත්‍රයක් ඉදිරිපත් කළ වෙතට තිබුන් කරන ඕව්‍යනාන්සිය

පාකම් මුණ්‍ය - අභ්‍යාරිතියා ප්‍රතිඵල් මූලික සේවක විවිධ ආයතන මෙතුත්‍ය ප්‍රතිඵල් ප්‍රතිඵල් ස්ථාන ප්‍රතිඵල්

#### Part Three – Acknowledgment of the application for an Identity Card

QR Code

හැඳුනුම්පතක් ලබා ගැනීම සඳහා ..... වැනි දින ..... ස්වාමීන් වහනයේ/ප්‍රතිඵල්/මහනා/මිය/මෙය විසින්  
මා වෙත භාර දෙන ලද අංක ..... දරන අයදුම්පතය ප්‍රදේශීලියෙන් ලියාපදිංචි කිරීමේ කොමිෂන් ජනරාල් වෙත යැවේම  
භාරගත් වෙත මෙයින් දැන්වා සිටිම්.  
..... ආම් තිකතියානු බණ /අරුන්ත්තිරු /තිරු /තිරුමති /චෙළවි ..... ගංගාධාරීනාල  
අභ්‍යාරිතියා ප්‍රතිඵල් මූලික ප්‍රතිඵල් ..... ආම් මුද්‍රාව විවිධ සේවක සේවක ප්‍රතිඵල්  
සේවක මුද්‍රාව ප්‍රතිඵල් මුද්‍රාව විවිධ සේවක සේවක මුද්‍රාව විවිධ සේවක සේවක මුද්‍රාව

I hereby notify that the application form bearing No ..... dated for an Identity Card by Ven./Rev./Mr./Mrs./Ms. .... was received by me to be forwarded to the Commissioner General of Registration of Persons.

සහතික කිරීමේ තිබුනාගේ නම  
සාන්ස්‍රිප්පාත්තුම් අව්‍යවලාරින් පෙයට  
Name of the certifying officer

දිනය  
තික්ති  
Date

Y	Y	Y	Y	M	M	D	D
---	---	---	---	---	---	---	---

සහතික කිරීමේ තිබුනාගේ අන්තර් නා තිල මුදාව  
සාන්ස්‍රිප්පාත්තුම් අව්‍යවලාරින් විවිධ සේවක සේවක මුද්‍රාව  
පත්‍ර මුද්‍රාව මුද්‍රාව  
Signature and official frank of the certifying officer